

|| சிவாப்யாம் நம: ||

|| ஜம்புநாதாஷ்டகம் ||

கச்சன ஜகதாம் ஹேது:

கபர்தகந்தளிதகுமுதஜீவாது: |

ஜயதி ஞானமஹீந்து-

ர்ஜன்மம்ருதிக்லாந்தி ஹரதயாபிந்து: ||

1

ச்ரிதப்ருதிபத்தபதாக:

கலிதோத்பலவன நவமதோத்ரேக: |

அகிலாண்டமாதுரேக:

ஸுகயத்வஸ்மாம்ஸ்தப: பரீபாக: ||

2

கச்சன காருண்யசர:

கமலாகுசகலசகஷணநிசிதசர: |

ஸ்ரீமான் தமிழத்தரிபுர:

ச்ரிதஜம்பூபரிஸரச்சகாஸ்து புர: ||

3

சமிதஸ்மரதவவிஸர-

ச்சக்ராத்யாசாஸ்யஸேவனாவஸர: |

கரிவனகனபாக்யபரோ

கிரதுமலம் மம மனஸ்ஸரச்சபர: ||

4

க்ருஹிணீக்ருதவைகுண்டம்

கேஹித ஜம்பூமஹீருடுபகண்டம் |

திவ்யம் கிமப்யகுண்டம்

தேஜ:ஸ்தாதஸ்மதவனஸோத்கண்டம் ||

5

க்ருதசமனதர்பஹரணம்

க்ருதகேதரபணிதிசாரிரதசரணம் |

சக்ராதிச்ரிதசரணம்

சரணம் ஜம்பூத்ருமாந்திகாபரணம் ||

6

கருணாரஸபாரிதயே

கரவாணி நம: ப்ரணம்ரஸூரவிதயே |

ஜகதானந்ததுநிதயே

ஜம்பூதருமூலநிலய ஸன்னிதயே ||

7

கஞ்சன சசிசூடாலம்

கண்டேகாலம் தயௌகமுத்கூலம் |

ச்ரிதஜம்பூதருமூலம்

சிக்ஷிதகாலம் பஜே ஜகன்மூலம் ||

8

|| இதி ஸ்ரீ ஸ்ரீரவேங்கடேசார்ய க்ருத ஜம்புநாதாஷ்டகம் ஸம்பூர்ணம் ||